

**PG-168**

**MPA-7**

**M.A. DEGREE EXAMINATION —  
JANUARY, 2015.**

**Second Year**

**Public Administration**

**PUBLIC FINANCIAL ADMINISTRATION**

**Time : 3 hours                                    Maximum marks : 75**

**PART A — (3 × 5 = 15 marks)**

**Answer any THREE questions in about 300 words each.**

**All questions carry equal marks.**

1. Explain the guiding principles of financial administration.

நிதி நிர்வாகத்தின் அடிப்படை கொள்கைகளை விளக்குக.

2. Describe the structure and functions of the Ministry of Finance.

நிதி அமைச்சகத்தின் அமைப்பு மற்றும் பணிகளை விவரி.

3. Evaluate the control of public expenditure in U.K.

இங்கிலாந்தில் பொதுச் செலவின் கட்டுப்பாட்டினைத் திறனாய்க.

4. Discuss the procedure of budget preparation in U.S.A.

அமெரிக்க ஐக்கிய நாட்டில் வரவு செலவுத் திட்டம் தயாரிக்கும் செயல் முறையை விவாதி.

5. Explain the role of Comptroller and Auditor General of India.

இந்திய தலைமைக் கணக்கு மற்றும் தனிக்கையாளரின் பணியை விளக்குக.

**PART B — (4 × 15 = 60 marks)**

Answer FOUR questions in about 1,200 words each.

6. Describe the history of financial administration in India.

இந்தியாவின் நிதி நிர்வாகத்தின் வரலாற்றைப் பற்றி விவரி.

7. Explain the methods of control exercised over public expenditure in U.S.A.

அமெரிக்க ஐக்கிய குடியரசில் அரசுச் செலவினாங்களைக் கட்டுப்படுத்தும் முறைகள் யாவை என விளக்குக.

8. Discuss the British Budgetary procedure.

இங்கிலாந்தின் வரவு செலவுத் திட்டச் செயல்முறையை விவாதி.

9. Explain the process of budget enactment in India.

இந்தியாவில் வரவு செலவுத் திட்டம் செயலாக்க முறையை விளக்குக.

10. Describe the various types of resource mobilisation in India.

இந்தியாவின் பல்வேறு வகையான நிதி ஆதாரங்கள் திரட்டும் முறையை விவரி.

11. Explain in detail about local finance in India

இந்தியாவில் உள்ளாட்சி நிதிப் பற்றி விளக்கமாக விவரி.

12. Discuss the role of parliament to control the public expenditures in India.

பொதுச் செலவினங்களைக் கட்டுப்படுத்துவதில் பாராளுமன்றத்தின் பங்கினை விவாதி.

---